

ப்ராம்ப்ட்டன் வருடாந்திர விவசாயிகள் சந்தை ஜூன் 11 ஆம் தேதி திறக்கப்படவிருக்கிறது

ப்ராம்ப்ட்டன், ON (மே 26, 2022) – மெரிடியன் கிரெடிட் யூனியன் அமைப்பினால் வழங்கப்படும் ப்ராம்ப்ட்டன் நகர வருடாந்திர உழவர் சந்தை, ஜூன் 11 ஆம் தேதியன்று 2022 ஆண்டு பருவத்திற்காக திறக்கப்படவிருக்கிறது. இதன் வாராந்திர நிகழ்வுகள் ஒவ்வொரு சனிக்கிழமையும் காலை 8 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறும்; அக்டோபர் 8 ஆம் தேதி வரை இந்த சந்தை திறக்கப்பட்டிருக்கும். இந்த ஆண்டு, இந்த அருமையான நிகழ்வானது ஜார்ஜ் தெரு மற்றும் தெற்கு மெயின் ஸ்ட்ரீட் இடையிலுள்ள வெலிங்டன் தெருவிலும் மற்றும் கேஜ் பூங்காவிலும் நிகழவுள்ளது.

இந்தப் பருவத்தில் ஒவ்வொருவருக்குமான வாராந்திர நிகழ்வுகளுக்கு உறுதியளிக்கிறது; இவற்றில் அடங்குபவை:

- புதிய விளைபொருட்கள் மற்றும் கையால் செய்யப்பட்ட பொருட்களை வழங்கும் நோக்கத்துடன் சந்தையின்மீது ஆர்வம் கொண்ட விவசாயிகள், விற்பனையாளர்கள் மற்றும் உள்ளூர் கைவினைஞர்கள் சந்தைக்கு திரும்பவும் வருகிறார்கள்;
- ப்ராம்ப்ட்டன் ஃபோக் கிளப் (Brampton Folk Club), பீ-ஜாஸ்டு (B-Jazzed), டி ஜே ஜோனாதன் ஷா (DJ Jonathan Shaw) மற்றும் பலருடைய இசைக்குழுக்களின் நேரலை பொழுதுபோக்கு;
- ப்ராம்ப்ட்டன் நகரின் கலை, கலாச்சாரம் மற்றும் படைப்புத் தொழில் மேம்பாட்டு முகமையின் (ACCIDA) ஆன்-சைட் கலைச் செயல்பாடுகள்; மற்றும்
- இன்னும் பலவும்!

டவுண்டவுன் பிராம்ப்ட்டன் ஒரு உருமாற்றத்திற்கு உட்பட்டுள்ளது.

டவுண்டவுன் ப்ராம்ப்ட்டனில் ஒரு உருமாற்றம் நடந்து வருகிறது. பீல் மண்டலம் அப்பகுதியில் உள்ள குடிநீர் மற்றும் கழிவுநீர் சாக்கடைகளை மாற்றும் திட்டப்பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதனால், பல இடங்களில் சாலைகள் மூடப்பட்டுள்ளன. சந்தைக்குச் செல்லும்போது முன்கூட்டியே திட்டமிட்டுக் கொள்ளுங்கள்.

நகராட்சி வாகன நிறுத்தம் பற்றிய புது செய்திகளை brampton.ca இல் காணலாம் அல்லது ப்ராம்ப்ட்டன் பேருந்து போக்குவரத்து அமைப்பு உங்களை அங்கு அழைத்துச் செல்ல உதவும். Triplinx உபயோகித்து உங்கள் பயணத்தை முன்கூட்டியே திட்டமிடுங்கள்.

2022 ப்ராம்ப்ட்டன் உழவர் சந்தைக்கு அல்கோமா பல்கலைக்கழகம், போர்டுவாக் (Boardwalk), ஃப்ளாடோ டெவலப்மென்ட்ஸ் (Flato Developments), ரெவேரா (Revera) மற்றும் டொராண்டோ பியர்சன் (Toronto Pearson) ஆகிய அமைப்புக்கள் தாராளமாக நிதியாதாரம் அளிக்கின்றனர்.

இந்தப் பருவத்தின் விற்பனையாளர்கள் மற்றும் நிகழ்ச்சி நிரல் பற்றிய கூடுதல் தகவலுக்கு, brampton.ca/markets க்கு வருகை தரவும்.

அறிஞர் கூற்றுக்கள்

“ப்ராம்ப்ட்டன் நகர வருடாந்திர உழவர் சந்தையானது கோடைகாலம் துவங்குவதை அதிகாரப்பூர்வமற்ற வகையில் குறிக்கிறது! ப்ராம்ப்ட்டனில் நிகழும் இந்த ஆர்வமூட்டும் நிகழ்வானது சமூகத்தை ஒன்றிணைக்கிறது மற்றும் ஒவ்வொரு வருடமும் நான் எதிர்பார்க்கும் ஒரு பாரம்பரிய நிகழ்வும் இதுதான். ஜூன் 11க்காக உங்கள் நாட்காட்டியில் குறித்துக் கொள்ளவும். அங்கே சந்திப்போம்!”

- பேட்ரிக் ப்ரவுன், மேயர், ப்ராம்ப்ட்டன் நகரம்

“ப்ராம்ப்ட்டன் நகர உழவர் சந்தை திரும்பவும் திறக்கப்படுவதில் நான் பரவசமடைகிறேன்; சமுதாயமும் உள்ளூர் வியாபாரிகளும் இதனைக் கொண்டாடி மகிழ்வதை நான் எதிர் நோக்குகிறேன். வருடாவருடம் நடக்கும் இந்த விருப்பமான நிகழ்வைத் தொடர்ந்து நடத்த, பெருந்தன்மையுடன் நிதியாதாரம் அளிப்பவர்களுக்கு எங்கள் நன்றி!”

- ஹர்கிரத் சிங், நகர கவுன்சிலர், வார்டுகள் 9 & 10, தலைவர், பெருநகர சேவைகள், ப்ராம்ப்ட்டன் நகரம்

“டவுண்டவுன் ப்ராம்ப்ட்டன் ஒரு அற்புதமான உருமாற்றத்திற்கு உள்ளாகும்போது, எங்கள் உள்ளூர் விற்பனையாளர்கள் மற்றும் வணிகங்களை ஆதரிப்பது முக்கியமாகும். ப்ராம்ப்ட்டன் அணியானது பல்வேறு வகையான சலுகைகள் மற்றும் பொழுதுபோக்குகளுடன் ஒரு அற்புதமான சீசனைத் திட்டமிட்டுள்ளது என்பதால், இதனை முழு ப்ராம்ப்ட்டன் சமூகத்தினரும் நிச்சயமாக ரசிப்பார்கள்.”

- பால் மோர்ரிஸன், இடைக்கால தலைமை நிர்வாக அதிகாரி, ப்ராம்ப்ட்டன் நகரம்

கனடா நாட்டில் மிக விரைவாக வளர்ந்து வரும் நகரங்களில் ஒன்றான ப்ராம்பட்டன் தன் வசத்தில் 700,000 மக்களையும் 75,000 வணிக அமைப்புக்களையும் கொண்டிருக்கிறது. நாங்கள் செய்யும் ஒவ்வொரு காரியத்திலும் பொதுமக்களை மனத்தில் வைத்தே செய்கின்றோம். பலதரப்பட்ட சமுதாயத்தினர் எங்களுக்கு வலு சேர்க்கின்றனர், முதலீட்டை நாங்கள் ஈர்க்கிறோம், தொழில்நுட்பரீதியில் மற்றும், சுற்றுச்சூழல்ரீதியிலான புதுமைப் படைத்தலில் முன்னணி வகிப்பதற்கான பயணத்தில் நாங்கள் சென்றுகொண்டிருக்கிறோம். பாதுகாப்பான, நிலைத்து நிற்கவல்ல மற்றும் வெற்றிகரமான ஆரோக்கியமிக்க ஒரு நகரைக் கட்டமைப்பதற்கான வளர்ச்சிப்பாதையில் நாங்கள் பங்கு வகிக்கிறோம். Twitter, Facebook, மற்றும் Instagram ஆகியவற்றில் எங்களுடன் இணையுங்கள். www.brampton.ca இல் இன்னும் தெரிந்துகொள்ளுங்கள்

ஊடக தொடர்பு

ப்ராம்பட்டன் நகர பன்முக கலாச்சார ஊடகம்

multiculturalmedia@brampton.ca